

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பதுளை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, மூலதன ஒதுக்க மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் பதுளை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு காணி மற்றும் கட்டிடங்களின் பெறுமதி ரூபா 1,263,270 தொகையும் நூலகப் புத்தகங்களின் பெறுமதி ரூபா 48,435 உம் மேலதிகமாகக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 இன் தயாரிக்கும் செய்வதற்கு எடுப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது.	கணக்குகள் கணக்குகள் சரி செய்யப்படல் வேண்டும்.
(ஆ) நிலையான வைப்புக்களுக்காக மீளாய்வாண்டின் போது	வைப்புத் குறித்துரைத்த தொகையை ரீதியில்	மேற்படி

கிடைக்கப் பெற்ற ரூபா 497,206 இனங்கண்டு சரி செய்வதற்கு ஆன வட்டி இனங்கண்டு நடவடிக்கை எடுக்கப்படும். கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

- (இ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 2025 இன் கணக்குகள் மேற்படி இல் உள்ளவாறு மூலதன தயாரிக்கும் போது சரி ஈடுபடுத்தலுக்கான வருமானப் செய்வதற்கு நடவடிக்கை பங்களிப்புக் கணக்கு ரூபா எடுப்பதற்கு ஆலோசனை 114,699 குறைத்துக் கணக்கீடு வழங்கப்பட்டுள்ளது. செய்யப்பட்டிருந்தது.
- (ஈ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 தொங்கல் கணக்கின் வரவு தொங்கல் கணக்கின் இல் உள்ளவாறு காணப்பட்ட மீதியை இனங்கண்டு தீர்த்து மீதியை இனங்கண்டு தொங்கல் கணக்கில் ரூபா வைக்கப்படும். தீர்த்து வைத்தல் 29,028 வரவு மீதியை வேண்டும். இனங்கண்டு தீர்த்து வைக்கவில்லை.
- (உ) மீளாய்வாண்டின் ஆதனவரிக்காக 2025 இன் கணக்குகள் கணக்குகள் சரி வழங்கப்பட்டிருந்த கழிவு ரூபா தயாரிக்கும் போது சரி செய்யப்படல் 76,682 சரியாகக் கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை வேண்டும். எடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
- (ஊ) மீளாய்வாண்டின் மேற்படி மேற்படி நடைமுறையல்லாச் சொத்துக்கள் ரூபா 5,143,755 மூலதனமாக்கப்பட்டிருக்க வில்லை.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபை செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்ட வருமான விபரங்களின் பிரகாரம் வீதவரியும், வாடகை, அனுமதிப் பத்திரக் கட்டணம் மற்றும் ஏனைய வருமானங்களின் கூட்டுமொத்தம் ரூபா 29,356,975 ஆக இருந்த போதிலும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாடுகள் கூற்றின் பிரகாரம் மேற்கூறப்பட்ட வருமானங்களின் கூட்டுமொத்தம் ரூபா 38,788,407 ஆகும்.	2025 ஆம் ஆண்டின் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கணக்குகள் செய்யப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள் விதிகள், பிரமாணங்களுடா ன தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாய சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 134(3)	05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் உள்ளகக் கணக்காய்வு அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் உள்ளகக் கணக்காய்வு அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ஆ) ஊவா மாகாண நிதி விதி கோவையின் விதி 103, 104 இன் பிரகாரம்	சபை அலுவலகத்தில் களஞ்சியத்தில் உள்ளடக்கப்பட்ட பல்வேறு வகையிலான எஸ்லோன் குழாய்கள் மற்றும் உபகரண அலகுகள் 176 இன் பற்றாக்குறை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பற்றாக்குறை தொடர்பாக விதி 103 மற்றும் 104 இன் பிரகாரம் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.	நிதி விதியின் பிரகாரம் பற்றாக்குறை தொடர்பாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 8,387,420 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 3,167,874 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானம் அளவு	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட் ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட் ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	
i.	ஆதன வரியும் வரியும்	963,704	1,000,399	650,710	629,766	963,704	996,468	883,562	474,838
ii.	வாடகை	7,540,000	3,269,325	8,385,996	291,554	6,300,000	2,569,265	3,171,916	195,720
iii.	அனுமதிப் பத்திரக் கட்டணம்	910,000	-	945,201	-	910,000	-	781,050	-
iv.	ஏனைய வருமானம்	36,390,000	25,087,251	5,885,901	38,582,537	65,531,860	30,303,142	5,660,916	21,189,028
	மொத்தம்	45,803,704	29,356,975	15,867,808	39,503,857	73,705,564	33,868,875	10,497,444	21,859,586

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீதவரியும் வரியும்		
(i) 05 வருட காலம் முதல் கொண்டு வரப்படுகின்ற நிலுவை ஆதனவரி அலகுகள் 81 இல் இருந்து ரூபா 221,480 மீளாய்வாண்டின் போதும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் கணக்குகள் தயாரிக்கும் போது தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வருமானம் அறவிடப்படல் வேண்டும்.
(ii) 05 வருடங்களுக்கு ஒரு தடவை வாடகை மதிப்பீடு செய்து வருமானத்தை அதிகரிக்க வேண்டியிருந்த போதிலும் 2012 ஆம் ஆண்டின் மதிப்பீட்டு பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு ஆதனவரி அறவிடப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு 835 அலகுகளில் இருந்து ரூபா 629,411 ஆதனவரி அறவிடப்பட்டிருக்கவில்லை.	பல வருட காலம் முழுவதும் மதிப்பீட்டிற்காக பல தடவைகள் மதிப்பீட்டிற்காக கோரிக்கை விடப்பட்ட போதும் அந்தப் பணிகள் நிறைவேற்றப்படாது இருந்ததுடன் 2025 யூன் 02 ஆம் திகதி முதல் புதிய மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.	கால ரீதியில் வாடகை மதிப்பீடு மேற்கொள்ளப்படல் வேண்டும்.

(ஆ) நிலுவைக் கழிவுப் பொருள் வரி

09 கழிவுப் பொருள் நிலுவையை நிலுவை வருமானம் அலகுகளில் இருந்து நிலுவை அறிவிடுவதற்காக விடயப் விரைவாக அறிவிடப்படல் கழிவுப் பொருள் வரி 1,782,400 பொறுப்பு வேண்டும். மீளாய்வாண்டின் போதும் உத்தியோகத்தருக்கு தேவையான ஆலோசனை அறிவிடப்பட்டிருக்கவில்லை. வழங்கப்பட்டுள்ளது.

2.2.3 நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் இருந்தும் ஏனைய அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 8,003,168 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 9,852,096 பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வில்லை.	மீளாய்வாண்டின் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்ட போதும் நிதி கிடைக்கப் பெறாது இருந்ததுடன் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 14,152,881 மற்றும் முத்திரைக் கட்டணமாக ரூபா 9,248,864 கிடைத்திருந்தது.	நிலுவை நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபை அதிகாரப் பிரதேசத்தில் அமுல்படுத்தப்படுகின்ற 04 நீர் செயற்திட்டங்களில் இருந்து 232 நீர் நுகர்வோர்கள் நீரைப் பயன்படுத்துவதுடன் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 வரையும் நீர்த் தேக்கங்களில் நீர் மாதிரிகளைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு குடிநீருக்காக பொருத்தமான தகுதியானதா என இனங்காணப்பட்டிருக்கவில்லை.	சபையினால் அமுல்படுத்தப்படுகின்ற நீர்த் தேக்கங்களில் நீர் மாதிரிகளைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பொது மக்களின் சுகாதார தரத்திற்காக சுத்தமான குடிநீர் வழங்கப்படல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2018 மே மாதம் முதல் 2024 திசம்பர் 31 வரை 21 ஊழியர்களுக்காக ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கு ரூபா 810,442 பங்களிப்பு பணம் மற்றும் அதில் உள்ளடக்கப்பட்ட ரூபா 283,300 மிகைக் கட்டணம் செலுத்த வேண்டி ஏற்பட்டிருந்தது.	நிலுவைப் பணம் மற்றும் மிகைக் கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதுடன் மிகைக் கட்டணத்தை அறவிடல் தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளரிடம் ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.	ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் குறித்துரைத்த திகதியில் செலுத்த வேண்டியிருந்ததுடன் மிகைக் கட்டணம் செலுத்துவதற்கு உரிய பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் இருந்து அறவிடல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் பொருள் மெய்மையாய்வு சபை அறிக்கையின் பிரகாரம் பிரதேச சபை அலுவலகத்தின் பதிவேடுகளுக்கு கொண்டு வரப்பட்டிருந்த 01 View Sonic புரஜெக்ட்டர், 01 எம்போஸ் கத்திரி, 175 ஜீ.ஐ. குழாய்கள் உள்ளடங்கிய பல்வேறு வகையான உபகரணங்களில் 221 அலகுகளில் பற்றாக்குறை காணப்பட்டது.	மெய்மையாய்வு பரிசோதனையின் பிரகாரம் பற்றாக்குறையாகக் காணப்படுகின்ற உபகரணங்கள் தொடர்பாக உள்ளக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.	விசாரணைக் குழு தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபை தயாரித்திருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த வருமானம் மற்றும் செலவினம், ஆண்டில் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினத்துடன் ஒப்பீடு செய்த போது 03 வருமான விடயங்களில் 28 சதவீதம் முதல் 43 சதவீதம் வரையும், 05 செலவின விடயங்களில் 21 சதவீதம் முதல் 91 சதவீதம் வரையிலான முரண்கள் காணப்பட்டது. இதன் பிரகாரம் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டில் முரண்களை காணப்படுகின்ற குறைத்தல் முரண்களைக் வேண்டும். குறைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.	முரண்களை குறைத்தல் வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சனைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் பிரகாரம் கழிவுகள் மற்றும் கழிவுப் பொருட்கள் பாதிப்புக் உட்படுகின்ற வகையில் அகற்ற முடியாதிருந்தமையை கண்காணிக்க வேண்டியிருந்த போதிலும் பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தில் நாளாந்தம் சேகரிப்படுகின்ற கழிவுகள் பிரதேச சபைக்குரிய காணி ஒன்றில் முறையற்ற வகையில் போடப்பட்டிருந்தது. கழிவுகள் போடப்படுகின்ற காணிகளைச் சுற்றி கம்பி வேலியை அமைப்பதற்கு ரூபா 2,150,000 உம், 2020 ஆம் ஆண்டின் போது சபை நிதியத்தில் இருந்து ரூபா 1,470,000 உம் செலவிடப்பட்டு கூட்டுப்பசளை உற்பத்திக்கு 05 அறைகளை உடைய கட்டிடமும், மீளாய்வாண்டின் போது கழிவுப் பொருளை வேறுபடுத்துவதற்காக ரூபா 4,863,715 ஆன கட்டிடமும் நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் வருடாந்தம் கழிவுப் பொருள் மெற்றிக்தொன் 1100 அளவில் சேகரிக்கப்பட்ட போதும் கழிவுப் பொருள் முகாமைத்துவம் முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	உக்குகின்ற கழிவுப் பொருட்களை சேகரித்து கூட்டுப் பசளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக எதிர்காலத்தில் முறையான வேலைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்படும்.	முறையாக கழிவுப் பொருட்களை அகற்றுதல் வேண்டும்.